

இந்திய உயர் ஸ்தானிகராலயம்

கொழும்பு

ஊடக அறிக்கை

ஒரு கொழும்பு மீளபிவிருத்தி செயல்திட்டத்தின் முதலாவது கட்டத்தை டாட்டா வீடமைப்பு பூர்த்தி செய்கின்றது: நூற்றாண்டு பழமையான அதி நெருக்கமான குடிமனைகள் மற்றும் கடைகள் உருமாற்றம் பெற; சுமார் 740 குடும்பங்கள் பயனடைந்தன; இலங்கை நாணயத்தில் 7000 மில்லியன் ரூபாய்கள் முதலீடு செய்யப்படுகின்றது

கொழும்பு, ஸ்லேவ் ஐலண்ட் மீளபிவிருத்தி செயல்திட்டத்தின் முதலாவது கட்டமான , மெட்ரோ வீடுகள் இலங்கைப் பிரதம மந்திரி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு பயனாளிகளிடம் கையளித்து வைக்கப்பட்டன. பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டாளி சம்பிக்க ரணவக்க , மின்சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ரவி கருணநாயக்க , இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து அவர்கள் , பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ முஜிபுர் ரஹ்மான் , டாட்டா வீடமைப்பு, முகாமைத்துவப் பணிப்பாளரும் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான , திரு.சஞ்ஜே தத் மற்றும் ஏனைய பிரமுகர்களும் இதன் போது பிரசன்னமாக இருந்தனர். அனைத்து நவீன வசதிகளுடன் நன்கு நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் சுமார் 626 குடும்பங்களிடமும் மற்றும் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்ட வர்த்தக இடவசதிகளுடனான கடைத் தொகுதிகள் சுமார் 114 கடை உரிமையாளர்களிடமும் கையளித்து வைக்கப்பட்டன. இலங்கை நாணயத்தில் சுமார் 7000 மில்லியன் ரூபாய்கள் இதற்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, டாட்டா வீடமைப்பினால் பூர்த்தி செய்யப்பட்ட ஒரு விசேட செயல் திட்டமென்பதுடன் , மேம்படுத்திய உட்கட்டமைப்புடன் ஒரு குடியிருப்புக் கட்டிடத் தொகுதியில் மீள்-வீட்டு வசதியை அங்குள்ள சமூகத்திற்கு அது, உறுதிசெய்துள்ளது.

இலங்கைப் பிரதம மந்திரி கௌரவ ரணில் விக்கிரமசிங்க கடந்த பல வருடங்களாக கூட்டு அபிவிருத்தியிலான உதவிகளுக்கு இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார் . ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் , இலங்கைக்கு இந்தியப் பிரதம மந்திரி கௌரவ மோடியின் விஜயம் செய்ததை விசேடமாகக் குறிப்பிட்டு , அது இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு பெரும் ஊக்கமளித்தது என அவர் குறிப்பிட்டார் . இரண்டு நாடுகளுக்கிடையில் இடைத்தொடர்பு மற்றும் மக்கட் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

தனது அங்குரார்ப்பண உரையில் , உயர் ஸ்தானிகர் இந்த செயல்திட்டத்திற்கு மூலோபாய அபிவிருத்தி செயல்திட்ட அந்தஸ்தை வழங்கியமைக்காக இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார் . இலங்கைப் பொருளாதாரத்தின் மீது இந்திய நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் மற்றுமொரு வெளிப்பாடாக இச்செயல்திட்டம் அமைந்திருப்பதை உயர் ஸ்தானிகர் சுட்டிக் காட்டினார். இந்தியாவும் இலங்கையும் ஒரு துரிதமான நகரமயமாக்கல் கட்டத்தினூடாகச் செல்வதைக் குறிப்பிட்ட அவர் , அங்கு அனைத்துச் சமூகங்களையும் 'உள்ளீர்த்தல்' மற்றும் 'நிலைபேண்தன்மை' என்பவற்றுக்கான உரிய முக்கியத்துவத்துடன் எங்களது நகரங்களின் வினைத்திறான அபிவிருத்தி உறுதிப்படுத்தப்படுதல் வேண்டுமென வலியுறுத்தினார்.

டாட்டா இலங்கையில் நன்கறியப்பட்ட ஒரு நாமமாகுமென்பதுடன் அது , உலகம் முழுவதிலுமாக 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில்; 100 பில்லியனிற்குமதிகமான அமெரிக்க டொலர்கள் வருடாந்த வருமானத்துடன் கூடிய ஓர் உலக தொழில் ஸ்தாபனமாகும். போக்குவரத்து, தொடர்பாடல், விருந்தோம்பல் துறை போன்றவையென பல்வேறு துறைகளில் 1961 இலிருந்து இலங்கையில் அவர்கள் பிரசன்னமாக உள்ளனர்.

கொழும்பு

ஆகஸ்ட் 01, 2019

-